

உற்பத்தியின் தன்மை	அம்சங்கள் மற்றும் நன்மைகள்	ஆரம்ப வைப்புத்தொகை மற்றும் கட்டணங்கள்	தகுதிநிலை	முக்கிய நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
ஆண்கள் சேமிப்புக் கணக்கு	<p>வட்டி விகிதம்: மேலும் தகவலுக்கு, நீங்கள் எங்கள் அழைப்பு மையத்தை 011 5 411 411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது எங்கள் வங்கியின் வலைத்தளத்தை https://www.sdb.lk இல் பார்வையிடலாம்</p> <p>முக்கிய அம்சங்கள்:</p> <ul style="list-style-type: none"> நூகிழ்வான் பணம் எடுக்கும் விருப்பங்கள் காணப்படுகின்றன. டெபிட் கார்டு வசதி ரூபே வசதி <p>ஊக்கத்தொகைகள் மற்றும் விளம்பரங்கள் உட்பட வாடிக்கையாளர்களுக்கான நிதி மற்றும் பிற சலுகைகள்</p> <ul style="list-style-type: none"> கணக்கு பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க கடவுப்பத்தக வசதி வாடிக்கையாளர்கள் நிகழ்நிலையில் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவார்கள் 	<p>ஆரம்ப வைப்புத்தொகை - ரூ. 1,000/-</p> <p>குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை ரூ. 1,000/-.</p> <p>18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கை குடிமகனும் கணக்கைத் திறக்கலாம்.</p> <p>கணக்கைத் திறப்பதற்கான கட்டுப்பாடுகள்/ முன்கூட்டிய மீளப்பெறல்/ நிதி வாடிக்கையாளர்களால் முன்கூட்டியே பணத்தை மாற்றுதலுக்கான மட்டுப்பாடுகள் :</p> <p>நீங்கள் அருகிலுள்ள SDB கிளையைப் பார்வையிடலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம் பார்வையிடலாம்.</p> <p>கணக்கைத் திறக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:</p> <p>எங்கள் அழைப்பு மையத்தை 011 5 411 411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகிலுள்ள SDB கிளையைப் பார்வையிடவும்/தொடர்பு கொள்ளவும்.</p>	<p>குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை ரூ. 1,000/-.</p> <p>18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கை குடிமகனும் கணக்கைத் திறக்கலாம்.</p> <p>கணக்கைத் திறப்பதற்கான கட்டுப்பாடுகள்/ முன்கூட்டிய மீளப்பெறல்/ நிதி வாடிக்கையாளர்களால் முன்கூட்டியே பணத்தை மாற்றுதலுக்கான மட்டுப்பாடுகள் :</p> <p>நீங்கள் அருகிலுள்ள SDB கிளையைப் பார்வையிடலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம் பார்வையிடலாம்.</p> <p>கணக்கைத் திறக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:</p> <p>எங்கள் அழைப்பு மையத்தை 011 5 411 411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகிலுள்ள SDB கிளையைப் பார்வையிடவும்/தொடர்பு கொள்ளவும்.</p>	<p>நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து பார்க்கவும்: https://www.sdb.lk/images/pdf/downloads/terms-and-conditions-opening-an-account.pdf</p>

வைப்பு காப்புறுதி உள்ளடக்கம்/அதிகாரமளிக்கப்படாத (தவறுதலான) பரிவமாற்றங்கள்/ செயலில்லாத கணக்குகள்/ கைவிடப்பட்ட கணக்குகள் குறித்து முறையிடல்

வைப்பு பொறுப்புக்களானவை நாணயச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கை வைப்பு காப்புறுதி திட்டத்துடன், வைப்பாளரோருவருக்கு அதிகூடியதாக ரூ.1,100,000/- வீதம் வரையில் இழப்பீட்டுக்கான செல்லுபடியான கட்டணத்தொகையின் கொடுப்பனவுடன் காப்புறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாரமளிக்கப்படாத/ தவறுதலான பரிமாற்றமொன்று அடையாளம் காணப்படும்போது, கணக்கு பராமரிப்பு பிரிவுக்கு அல்லது 011 5 411 411 எனும் இலக்கத்தில் SDB வங்கியின் அழைப்பு மையத்திற்கு அழைப்பதன் வாயிலாகவோ உடனடியாக முறையிடப்படவேண்டும்.

எந்தவித பண்ணீப்பெறல்/கொடுப்பனவுகளும் இன்றி ஒரு (02) வருடத்திற்கு செயற்படுத்தப்பட்டிராவிடன், 02 ஆம் வருடத்தின் முடிவில் ‘செயலில்லா’ கணக்காக மாறும்.



#whereyouarevalued

அத்தகைய கணக்குகள் 10 வருடத்திற்கு செயற்படுத்தப்பட்டதற்கு ஏதேனும் ஆதாரங்கள் இல்லையெனில், அவை கைவிடப்பட்ட சொத்துக்களாக இலங்கை மத்திய வங்கிக்கு அறிவிக்கப்படும்.

எமது உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கு செல்லுபடியாகும் கட்டணங்கள் குறித்து மேலும் அறிந்துக்கொள்வதற்கு, தயவுசெய்து எமது அழைப்பு மையத்தினை 011. 5 411 411 எனும் இலக்கத்தில் அழைக்கவும் அல்லது <https://www.sdb.lk> எனும் வங்கியின் இணையத்தளத்தினை பார்வையிடவும்.

முறைப்பாட்டு கையாளல் செயன்முறை

முறைப்பாடுகள் ஏதேனும் காணப்பட்டால் பின்வரும் முறைகளினால் வாடிக்கையாளர்கள் தங்களது பின்னுட்டங்கள் மற்றும் முறைப்பாடுகளை பகிர்ந்துக்கொள்ளலாம்.

- SDB வங்கியின் அழைப்பு மையத்தினை 011 5 411 411, தலைமையக வாடிக்கையாளர் முறைப்பாட்டு கையாளுகைப் பிரிவினை 011 2 832 571 எனும் இலக்கத்திலும் அல்லது customercare@sdb.lk எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் அல்லது மத்திய முறைப்பாட்டு கையாளுதல் அதிகாரியினை headfcp@SDB.lk எனும் மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்புகொள்ளலாம். வாடிக்கையாளர் முறைப்பாட்டு கையாளல் குறித்து மேலதிக தகவல்களுக்கு, <https://www.sdb.lk> எனும் எமது வங்கி வலைத்தளத்திற்கு செல்லவும்.
- உங்களது முறைப்பாடுகளை தபால் மூலமாக அனுப்பவும்:
பொறுப்பாளர், வாடிக்கையாளர் முறைப்பாட்டு கையாளுதல் பிரிவு,
SDB வங்கி தலைமை அலுவலகம், இல.12, எட்மோண்டென் வீதி, கிருல்ப்பனை, கொழும்பு 6.
- எமது உற்பத்திகள் மற்றும் சேவைகள் தொடர்பிலான ஏதேனும் அபிப்பிராயங்கள் அல்லது விசாரணைகளை (உங்களுக்கு அருகிலிருக்கும்) எந்தவொரு கிளையிலும் அல்லது எமது அழைப்பு மையத்திலும் மேற்கொள்ளலாம். அழைப்பு மையத்தினை 011 5 411 411 எனும் இலக்கத்தில் அழைப்பதன் ஊடாக உங்களுக்கு அருகிலிருக்கும் கிளையை நீங்கள் கண்டுபிடிக்கலாம் அல்லது எமது வங்கியின் <https://www.sdb.lk> எனும் வலைத்தளத்தை அணுகவும்.